

நியம சேவை உடன்படிக்கை

இவ் உடன்படிக்கையானதுஐச் சேர்ந்ததேசிய அடையாள அட்டை இலக்கத்தை/ கம்பனிப் பதிவிலக்கத்தை கொண்டஇற்கும் கொழும்பு 03, காலி வீதி, 255 இலக்கத்தைச் சேர்ந்த என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடட் இற்கும் இடையில்ஆம் திகதியன்று செய்துகொள்ளப்பட்டது.

ஏற்புடய சட்ட ஏற்பாடு

1923 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி முறிகள் கட்டளைச் சட்டத்தினதும் 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டத்தினதும் 1923 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி முறிகள் கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகளினதும் 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் 55 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகளின் கீழும் ஆக்கப்பட்ட ஏற்பாடுகளின் நியதிகளுக்கு அமைய.

முக்கிய கோட்பாடுகள்

என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடட், வாடிக்கையாளர்களுடனான அனைத்து அதன் வணிகத்திலும் அத்துடன் அதன் அதிகாரமளித்தல் பின்னணியினுள்ளும் அது:

- (அ) அதன் வாடிக்கையாளர்களின் சிறந்த நலனுக்காகவும் சந்தையின் ஒருமைப்பாட்டுக்காகவும் நேர்மையாக, நியாயமாக மற்றும் தொழில்சார்ந்த விதத்திலும் செயற்படும்
- (ஆ) அதன் வாடிக்கையாளர்களின் சிறந்த நலனுக்காக உரிய தேர்ச்சியுடனும், கவனிப்புடனும் உரிய விழிப்புக் கவனத்துடனும் செயற்படும்
- (இ) ஏதேனும் முதலீட்டின் உண்மையான அல்லது தெரிந்துகொண்ட அனுகூலங்களுக்காக அல்லது பிரதிகூலங்களுக்காக பொறுப்பற்று, கவனக்குறைவாக, அல்லது வேண்டுமென்று வாடிக்கையாளரை தவறாக வழிநடாத்துவதில்லை
- (ஈ) முதலீட்டுடன் தொடர்புபட்ட தகவல்களை அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து கோருகிறது
- (உ) வாடிக்கையாளருக்கு தகவலளிப்பதற்கு அது நாடுகின்ற வழியில் அனைத்து கட்டணங்களும் உள்ளடங்கலாக தொடர்புடைய அதைத்து முக்கிய தகவல்களையும் முழுமையாக வெளிப்படுத்துகின்றது

- (ஊ) அக்கறை முரண்பாட்டினை தவிர்ப்பதற்கு நாடுகின்றது
- (எ) பிழைகளை சரிப்படுத்துகின்றது மற்றும் முறைப்பாடுகளை விரைவாக, வினைத்திறனாக மற்றும் நியாயமாக கையாளுகின்றது
- (ஏ) வாடிக்கையாளரொருவர் மீது தகாத அழுத்ததினை அல்லது தகாத செல்வாக்கினை நெருக்குவதில்லை
- (ஐ) முதலீடானது வாடிக்கையாளரொருவருக்கு ஒப்படைக்கப்படக்கூடிய நலன்களின் நியதிகளில் ஏதேனும் முதலீட்டின் பெயர் தவறாகப்பயன்படுத்தப் படவில்லை என்பதனை உறுதிசெய்கின்றது
- (ஓ) வாடிக்கையாளரிடமிருந்தான அனைத்துக் கொடுக்கல்வாங்கல்களும் முறையாகவும் உடனடியாகவும் செயன்முறைப்படுத்தப்படுகின்றன என்பதனை உறுதிசெய்கின்றது
- (ஔ) வாடிக்கையாளரொருவர் சார்பில் அது பெற்றுக் கொள்ளுகின்ற ஏதேனும் நிதியங்கள், நிதியங்கள் கிடைக்கப்பெற்ற தெழில் நாள் முடிவில் அக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகின்றன என்பதனை உறுதிசெய்கின்றது
- (க) அற்றோணித் தத்துவமொன்றின் கீழ் வாடிக்கையாளர் ஒருவருக்காக செயற்படுகின்ற ஆளொருவருடன் என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடட், நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றவிடத்து, என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடட் ;
- அற்றோணித் தத்துவமொன்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றினை பெற்றுக்கொள்ளும்
 - வாடிக்கையாளர் சார்பில் அவ் ஆள் செயற்படுவதற்கு அற்றோணித் தத்துவம் அனுமதிக்கின்றதா என்பதனை உறுதிப்படுத்தும்
 - அற்றோணித் தத்துவத்தில் எடுத்துரைக்கப்பட்ட வரையறைகளுக்குள் தொழிற்படும்

தகவல் பற்றிய ஏற்பாடு

- (அ) என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடட், தொழிற்பாடுகளை நிறுத்துமாயின், வேறொன்றுடன் ஒற்றுசேருமாயின், அல்லது அதன் நடவடிக்கைகள் அனைத்தையும் அல்லது பகுதியினை வேறொரு முதனிலை வணிகருக்கு மாற்றுமாயின், என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடட் ;
- அவர்கள் மாற்று வழிகளை மேற்கொள்வதனை இயலச் செய்வதற்காக அதன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தது இரண்டு மாத அறிவித்தலினை வழங்கும்
 - அனைத்து நிலுவையாகவுள்ள கொடுக்கல்வாங்கல்களும், முறையாக நிறைவுசெய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் அல்லது மாற்றலை அல்லது ஒன்றுசேர்த்தலை தொடர்ந்து சேவைகளின் தொடர்ச்சி எவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் என்பது பற்றி வாடிக்கையாளருக்கு அறிவிக்கும்.
 - என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடட், இலத்திரனியல் ஊடகத்தினைப் பயன்படுத்தி வாடிக்கையாளருடன் அது தொடர்புகொள்ளுகின்றவிடத்து, வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பாதுகாப்பினையும்

வாடிக்கையாளருக்கு பாதுகாப்பான தகவல் அனுப்புக்கையையும் உறுதிசெய்வதற்கு போதுமான ஒழுங்குகளை அது செயற்பாட்டில் வைத்துள்ளது என்பதனை உறுதிசெய்யும்.

முதனிலை வணிகருக்கான வாடிக்கையாளரொருவரின் கடப்பாடு

வாடிக்கையாளருடன் எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளுவதனை வசதிப்படத்துவதற்கும் மத்திய வைப்பக முறைமையில் உள்ள வாடிக்கையாளரின் பதிவு விபரங்கள் நடைமுறையில் உள்ளதும் செம்மையானதும் என்பதனை உறுதி செய்வதற்கும் அவரது முகவரி மற்றும் தொடர்பு விபரங்களுக்கான ஏதேனும் மாற்றங்கள் பற்றி அனைத்து வேளைகளிலும் வாடிக்கையாளர் என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடெடிற்கு அறிவிப்பது முக்கியமானதாகும்.

(அ) ஒப்பந்தமொன்றினை பொறுப்பேற்பதற்கு முன்னர் முதனிலை வாடிக்கையாளர் மூலம் வழங்கப்படும் உற்பத்தி/சேவை பற்றி வாடிக்கையாளர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

(ஆ) வேண்டப்பட்ட விண்ணப்படிவங்களையும் துணையளிக்கின்ற ஆவணங்களையும் வாடிக்கையாளர் முறையாகப் பூரணப்படுத்தி உரியகாலத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

வாடிக்கையாளர் சாசனத்துடன் இணங்குதல்

வாடிக்கையாளருக்கு பாதுகாப்பு வழங்குகின்ற, வாடிக்கையாளர் சாசனத்தின் மூலம் அது ஆளப்படுகின்றது என்றும் சாசனம் இலங்கை மத்திய வங்கியின் www.cbsl.gov.lk என்ற வெப்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடெட், இத்தால் உறுதிப்படுத்துகின்றது.

என்எஸ்பி பன்ட் மெனேஜ்மென்ட் கம்பனி லிமிடெட் நியம சேவை உடன்படிக்கையின் பிரதியொன்று கிடைக்கப்பெற்றதை நான் உறுதிப்படுத்துகின்றேன்.

.....

.....

விண்ணப்பதாரியின் கையொப்பம்

இணைந்த விண்ணப்பதாரியின் கையொப்பம்

திகதி :

அலுவலகப் பாவனைக்கு மாத்திரம்

வாடிக்கையாளர் குறியீடு:

அறிமுகப்படுத்தியவர்: சரிபார்த்தவர் :

வாடிக்கையாளரின் மத்திய வைப்பக

முறைமைக் குறியீடு:

கிளையின் குறியீடு : அதிகாரமளித்தவர்: